

## 4. AN-NISĀ' (les femmes)



*Posthégirienne, révélée après la sourate de "l'Examinée". Elle compte 176 versets. Son titre est tiré vraisemblablement du verset 3 encore que le mot revienne une vingtaine de fois.*

*A plusieurs endroits, il y a incitation au culte et à la bienfaisance, et le parallèle entre croyants et impies ou hypocrites est fait. Il y a incitation au combat dans la voie d'Allah, avec les modalités du combat et de la trêve.*

*La sourate légifère sur le droit de l'orpheline, le droit matrimonial, le partage de la succession, les femmes illicites au mariage, la purification par le sable "tayamoum", le raccourcissement de la prière et son accomplissement par temps d'insécurité. Comme récits, il est relaté la déviation du peuple de Moïse et rappelé les allégations des chrétiens avec un démenti à la crucifixion, à la filiation et à la trinité. En revanche, l'ascension est attestée.*

*Au nom d'Allah, le Clément,  
le Miséricordieux*

1. Ô humains! Craignez votre Seigneur qui vous a créés à partir d'un seul être dont Il a tiré son conjoint. De leur union, Il a fait proliférer tant d'êtres humains, hommes et femmes. Craignez Allah, au nom de qui vous vous implorez les uns les autres. Respectez aussi les liens du sang qui vous unissent. Allah observe vos faits et gestes.

2. Tachez de rendre aux orphelins leurs biens, n'échangez pas, à votre profit, leurs meilleures possessions contre les mauvaises parmi les vôtres; évitez aussi de vous emparer de leur patrimoine

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ  
وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا  
كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ  
بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ﴿١﴾

وَأَنْتُمْ أَلْيَمَىٰ أَمْوَالِهِمْ وَلَا تَتَّبِعُوا الْحَيْثُ  
بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَىٰ أَمْوَالِكُمْ  
إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا ﴿٢﴾

pour l'ajouter au vôtre, cela serait un péché majeur.

3. Si vous craignez de manquer d'équité à l'égard des orphelins, épousez alors des femmes, selon votre convenance: deux, trois ou quatre, mais si vous craignez d'être partiaux, limitez-vous à une seule ou à votre droite propriété<sup>(1)</sup>, vous seriez dans ce cas plus proches de l'équité.

4. Remettez à vos femmes leurs dots; c'est leur propriété. Si elles consentent à vous en céder gracieusement une partie, vous pouvez en disposer comme il vous plaira, car, dans ce cas, elle vous revient en bonne et due forme.

5. Ne livrez pas aux insensés les biens qu'Allah vous a confiés et dont vous êtes responsables; prélevez-en le nécessaire pour les nourrir et les vêtir et tenez-leur un discours rassurant.

6. Observez la conduite des orphelins, jusqu'au moment où ils atteignent l'âge de se marier. S'il s'avère qu'ils sont devenus capables, remettez-leur leurs biens. Ne vous empressez pas d'en profiter abusivement avant que les orphelins ne deviennent adultes. Si

وَإِنْ خِفْتُمْ أَلَّا تَقْسُطُوا فِي الْيَتَامَىٰ فَانكِحُوا  
مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مِمَّا مَلَكَتْ  
يَدَايُكُمْ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً  
أَوْ مَا مَلَكَتْ  
أَيْمَانُكُمْ ذَٰلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا ﴿٣﴾

وَأْتُوا النِّسَاءَ بِذَاتِ النِّسَاءِ مِمَّا  
مَلَكَتْ يَدَايُكُمْ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا  
فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ  
أَيْمَانُكُمْ ذَٰلِكَ أَدْنَىٰ أَلَّا تَعُولُوا ﴿٤﴾

وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ  
قِيَمًا وَآرْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا  
مَعْرُوفًا ﴿٥﴾

وَأْتُوا النِّسَاءَ حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ  
أَنْتُمْ مِنْهُمْ رُشَدًا فَأَدْعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ  
وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا وَمَنْ كَانَ  
غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ  
بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ

(1) Nous avons préféré cette traduction littérale au mot "esclave", en fait peu utilisé dans le Coran et déconseillé dans la tradition du Prophète.

le tuteur est dans l'aisance, il doit s'abstenir d'en profiter; s'il est pauvre, il peut s'en servir selon le bon usage. Que la remise de leurs biens s'effectue en présence de témoins, Allah suffit cependant pour tenir les comptes de tout.

7. Il sera attribué aux héritiers mâles une part de ce qu'ont laissé leurs parents et leurs proches. Il en sera de même pour les femmes auxquelles on attribuera une part de la succession laissée par leurs parents et leurs proches. Quelle que soit la quantité de biens laissés en héritage, ces parts sont bien déterminées.

8. Au cas où des proches [non héritiers], des orphelins ou des infortunés assistent au partage de la succession, qu'on leur en donne une part, et qu'on leur adresse de bonnes paroles.<sup>(1)</sup>

9. Que les tuteurs des orphelins s'imaginent leur propre inquiétude sur le sort des enfants en bas âge, qu'ils laisseraient après leur mort. Qu'ils craignent donc Allah et qu'ils tiennent un discours raisonnable!

10. En vérité, ceux qui, injustement, mangent les biens des orphelins ne font qu'introduire du feu dans leurs ventres. Ils seront

فَأَشْهَدُوا عَلَيْهِمْ وَكَفَىٰ بِاللَّهِ حَسِيبًا ﴿٦﴾

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ  
وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ  
مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا  
مَّفْرُوضًا ﴿٧﴾

وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَىٰ  
وَالْيَتَامَىٰ وَالْمَسْكِينُ فَأَازِرُوهُمْ مِنْهُ  
وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا ﴿٨﴾

وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكَوْا مِنْ خَلْفِهِمْ  
ذُرِّيَّةً ضِعَفًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ  
وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا ﴿٩﴾

إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَىٰ ظُلْمًا  
إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا  
وَسَيَصْلَوْنَ سَعِيرًا ﴿١٠﴾

(1) Verset abrogé par les versets 11 et 12 ci-dessous.

voués au Brasier.

11. Voilà ce qu'Allah vous a prescrit concernant l'héritage de vos enfants: un garçon aura la part de deux filles. Si le défunt n'a que des filles, elles auront droit aux deux tiers, si elles sont plus de deux. Si le défunt n'a qu'une seule fille, elle aura droit à la moitié. Le père et la mère du défunt auront chacun le sixième de ce que le défunt aura laissé, s'il a une progéniture. Mais s'il n'a pas d'enfants, et que le père et la mère sont les seuls héritiers, dans ce cas, le tiers reviendra à la mère. Toutefois si le défunt a des frères ou des sœurs, la mère n'aura que le sixième. Ce partage s'effectuera après que les legs et les dettes auront été acquittés. De vos ascendants et de vos descendants, vous ne pouvez savoir ceux dont vous tirez le plus de profit. Suivez donc la prescription d'Allah! En vérité, c'est Allah qui sait tout et qui détient toute la sagesse.

12. A vous la moitié de ce que vos épouses ont laissé, si elles n'ont pas d'enfants. Si elles en ont, vous en avez seulement le quart, déduction faite des legs et des dettes à acquitter; le quart reviendra aux épouses du défunt s'il n'a pas d'enfants; s'il en a, elles auront seulement le huitième, après la

يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ  
حِظِّ الْأُنثِيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ  
اِثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثُ مَا تَرَكَ وَإِنْ كَانَتْ  
وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلَا بَوَاقَ لِكُلِّ وَاحِدٍ  
مِنْهُمَا الشُّدُسُ مِمَّا تَرَكَ إِنْ كَانَ لَهُ وَلَدٌ  
فَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِثَتْهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ  
فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ الشُّدُسُ مِنْ  
بَعْدِ وَصِيَّتِهِ يُوصَى بِهَا أَوْدَيْنِ آبَاؤُكُمْ  
وَأَبْنَاؤُكُمْ لَا تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ  
نَفْعًا فَرِيضَةٌ مِنَ اللَّهِ إِنْ اللَّهُ كَانَ  
عَلِيمًا حَكِيمًا ﴿١١﴾

\* وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ  
إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ  
لَهُنَّ وَلَدٌ فَلَكُمْ الرُّبْعُ مِمَّا تَرَكَنَّ  
مِنْ بَعْدِ وَصِيَّتِهِ يُوصَى بِهَا  
أَوْدَيْنِ وَلَهُنَّ الرُّبْعُ مِمَّا تَرَكَنَّ إِنْ  
لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ كَانَ

dévolution des legs et le paiement des dettes. Si le défunt, homme ou femme, n'a pas d'héritiers directs, et qu'il a un frère ou une sœur, chacun d'eux aura droit au sixième; s'ils sont plus nombreux, ils partageront le tiers entre eux, après le paiement de dettes ou l'exécution d'un legs qui ne soit pas fait pour léser les héritiers. Ceci est la prescription d'Allah, Allah est Omniscient et Longanime.

13. Tels sont les arrêts d'Allah. Ceux qui obéissent à Allah et à Son Messager, Ils les ferait<sup>(1)</sup> admettre dans les jardins du Paradis où coulent les ruisseaux. Ils y vivront éternellement. C'est là le grand Triomphe.

14. Par contre, celui qui désobéit à Allah et à Son Messager et transgresse Ses commandements, Ils les ferait<sup>(2)</sup> jeter en Enfer où il restera à jamais, soumis à un supplice infamant.

15. Celles de vos femmes qui commettent des turpitudes, requérez contre elles le témoignage de quatre parmi vous. S'ils en témoignent, gardez-les cloîtrées dans leurs demeures jusqu'à ce que

لَكُمْ وَلَدًا فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ  
مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ  
وَإِنْ كَانَ رَجُلٌ يُورَثُ كَلَلَةً  
أَوْ امْرَأَةً وَوَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ  
مِنْهُمَا السُّدُسُ فَإِنْ كَانُوا أَكْثَرَ  
مِنْ ذَلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ  
مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ  
غَيْرِ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ  
وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ ﴿١٢﴾

تِلْكَ حُدُودُ اللَّهِ وَمَنْ يُطِيعِ اللَّهَ  
وَرَسُولَهُ، يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي  
مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ  
فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿١٣﴾

وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ، وَيَتَعَدَّ  
حُدُودَهُ، يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا  
وَلَهُ عَذَابٌ مُهِينٌ ﴿١٤﴾

وَالَّتِي يَأْتِيَنَّ الْفَحِشَةَ مِنْ نِسَائِكُمْ  
فَأَسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةٌ مِنْكُمْ  
فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ  
حَتَّى يَتَوَفَّيَهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ

(1) Chez Warsh: «...à Son Messager, Nous les ferons admettre...»

(2) Chez Warsh: «...Ses commandements, Nous le ferons jeter...»

la mort les emporte ou qu'Allah leur donne une issue<sup>(1)</sup>.

16. Si deux d'entre vous commettent ce genre d'action, sévissez contre eux, mais s'ils se repentent et s'amendent, cessez de les maltraiter. Allah aime pardonner, Il est Miséricordieux<sup>(2)</sup>.

17. Le Pardon d'Allah touchera surtout ceux qui commettent les péchés par ignorance et qui aussitôt se repentent. Ceux-là bénéficieront de la rémission de leur faute. Allah est Omniscient et Sage.

18. Toutefois, il n'est pas de pardon pour ceux qui ne cessent de commettre les méfaits jusqu'au moment où l'un d'eux, à l'article de la mort, dit: «Maintenant je me repens»; ni pour ceux qui meurent dans la mécréance; à ceux-là, Nous apprêterons un tourment douloureux.

19. Ô vous qui croyez! Il ne vous est pas permis de recevoir en héritage forcé les veuves de vos parents. Evitez aussi d'empêcher les femmes que vous avez répudiées de se marier, en vue de récupérer une partie de leur dot, à moins qu'elles n'aient commis un adultère avéré. Vivez en bons rapports avec vos femmes. Si vous les avez en aversion, sachez que vous pouvez

لَهُنَّ سَبِيلًا ﴿١٥﴾

وَالَّذِينَ يَأْتِيَنَّهُا مِنْكُمْ فَعَادُوهُمَا  
فَإِنْ تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا عَنْهُمَا  
إِنَّ اللَّهَ كَانَ تَوَّابًا رَحِيمًا ﴿١٦﴾

إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ  
السُّوءَ بِجَهْلَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ  
فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ  
وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٧﴾

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ  
السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمْ  
الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْفَنَ وَلَا الَّذِينَ  
يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا  
لَهُمْ عَذَابًا أَلِيمًا ﴿١٨﴾

يَأْتِيَهَا الَّذِينَ ءَامَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَنْ  
تَرْتُوا النِّسَاءَ كَرِهًا وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذَهَبُوا  
بِبَعْضِ مَا ءَاتَيْتُمُوهُنَّ إِلَّا أَنْ يَأْتِيَنَّ  
بِفَاحِشَةٍ مُبَيَّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ  
فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا  
وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا ﴿١٩﴾

(1) et (2). Dispositions abrogées par le verset 2 de la sourate 24.

détester une chose dans laquelle Allah vous réserve un grand bonheur.

20. Si vous décidez de substituer une nouvelle épouse à une autre, ne prélevez rien de la dot que vous aviez donnée à la première, fût-ce l'équivalent d'un quintal d'or; le prélever est un forfait infamant et un péché avéré.

21. Comment oseriez-vous prélever une partie de leur dot, alors que vous vous êtes livrés les uns aux autres et que vos épouses ont reçu de votre part un engagement solennel?

22. N'épousez pas les anciennes femmes de vos pères, le passé étant absous, car c'est une turpitude, un acte abject et une pratique odieuse.

23. Vous sont interdites [de mariage], vos mères, vos filles, vos sœurs, vos tantes paternelles et maternelles, les filles de vos frères et celles de vos sœurs, ainsi que vos mères et sœurs de lait, les mères de vos épouses, vos belles-filles sous votre tutelle si vous avez consommé le mariage avec leurs mères, sinon, il n'y a pas d'interdiction de les épouser. Il vous est également interdit d'épouser les femmes de vos fils issus de vos reins, et de prendre pour femmes en même temps deux sœurs, le passé étant excepté.

وَإِنْ أَرَدْتُمْ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ  
زَوْجٍ وَءَاتَيْتُمْ إِحْدَهُنَّ قِطَارًا  
فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ  
بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا ﴿٢٠﴾

وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى  
بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ  
مِيثَاقًا غَلِيظًا ﴿٢١﴾

وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ  
مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ  
كَانَ فَحِشَةً وَمَقْتًا وَسَاءَ  
سَبِيلًا ﴿٢٢﴾

حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ  
وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعُمَّاتُكُمْ  
وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ  
الْأَخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ  
وَأَخَوَاتُكُمُ مِنَ الرِّضَاعَةِ وَأُمَّهَاتُ  
نِسَائِكُمْ وَرَبِّبَاتِكُمُ اللَّاتِي فِي  
حُجُورِكُمْ مِّنْ نِّسَائِكُمُ اللَّاتِي  
دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَّمْ تَكُونُوا دَخَلْتُمْ  
بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ  
أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ  
وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا

Allah est, en vérité, Pardonneur et Miséricordieux.

24. Vous sont également interdites les femmes protégées par le mariage à moins qu'elles ne soient votre droite propriété<sup>(1)</sup>. Cela vous est prescrit par Allah. En dehors de ce qui est déjà cité, il vous est permis<sup>(2)</sup> d'user de vos biens, pour contracter union honnêtement protégée, en évitant tout rapport hors mariage; obligation est faite pour vous de donner leur dot convenue aux femmes dont le mariage est consommé; une fois la dot obligatoire versée, il ne vous est pas interdit de vous entendre sur le reste; Allah est Omniscient et Sage.

25. Ceux d'entre vous qui n'ont pas les moyens d'épouser les femmes croyantes de condition libre pourront prendre femme parmi vos servantes croyantes. Allah connaît mieux [que quiconque] le degré de votre foi. Vous êtes issus les uns des autres.

Epousez-les donc avec la permission de leur famille et donnez-leur une dot convenable. Etant protégées par le mariage, elles ne doivent ni se livrer à la prostitution, ni vivre en concubinage.

مَا قَدْ سَلَفَتْ إِنْ اللَّهُ كَانَتْ  
عَفُورًا رَحِيمًا ﴿٢٣﴾

\* وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا  
مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ  
عَلَيْكُمْ وَأَجَلَ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكَ إِنْ تَبَتَّغُوا  
بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسْلِفِينَ فَمَا  
أَسْتَمْتَعْتُمْ بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ  
فَرِيضَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا تَرَضَيْتُمْ  
بِهِ مِنْ بَعْدِ الْفَرِيضَةِ إِنْ اللَّهُ  
كَانَ عَلِيمًا حَكِيمًا ﴿٢٤﴾

وَمَنْ لَمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا أَنْ  
يَنْكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمِنْ مَا  
مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتْيَتِكُمْ  
الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِأَيْمَانِكُمْ  
بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَإِنْ كُنَّ حُورَهُنَّ بِإِذْنِ  
أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ  
مُحْصَنَاتٍ غَيْرَ مُسْلِفَاتٍ وَلَا  
مُتَّخِذَاتِ أَخْدَانٍ فَإِذَا أَحْصِنَّ فَإِنْ أَتَيْنَ  
بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى  
الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَلِكَ لِمَنْ

(1) Cette disposition ne concerne que les femmes capturées dans le jihad.

(2) Chez Warsh: «...[Allah] vous a permis ...»



Si, malgré la protection du mariage, elles commettent l'adultère, il leur sera appliqué la moitié de la peine prévue pour les femmes de condition libre. De telles unions sont autorisées pour ceux qui craignent de tomber dans le péché. Cependant, il est encore mieux de supporter l'épreuve de l'abstinence. Allah est Pardonneur et Miséricordieux.

26. C'est ainsi qu'Allah veut vous exposer Ses commandements, vous éclairer sur les bonnes traditions de ceux qui ont vécu avant vous et accueillir vos repentirs. Allah est Omniscient et Sage.

27. Allah veut accepter vos repentirs, alors que ceux qui suivent leurs passions cherchent à vous entraîner sur la mauvaise pente.

28. Allah veut aussi alléger vos charges, sachant que l'Homme est né faible.

29. Ô vous qui croyez! Evitez de vous emparer mutuellement de vos biens par des échanges frauduleux. Pratiquez plutôt les échanges par un négoce consenti d'un commun accord. Evitez aussi de vous entretenir<sup>(1)</sup>! En vérité Allah est Miséricordieux envers vous.

30. Celui qui agirait ainsi par

خَشِيَ الْعَنَتَ مِنْكُمْ وَأَنْ تَصْبِرُوا  
خَيْرٌ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ﴿١٥﴾

يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ  
سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوبَ  
عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿١٦﴾

وَاللَّهُ يُرِيدُ أَنْ يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ  
الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَنْ تَمِيلُوا  
مَيْلًا عَظِيمًا ﴿١٧﴾

يُرِيدُ اللَّهُ أَنْ يُخَفِّفَ عَنْكُمْ وَخُلِقَ  
الْإِنْسَانُ ضَعِيفًا ﴿١٨﴾

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا لَاتَأْكُلُوا  
أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ  
تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ  
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ  
كَانَ بِكُمْ رَحِيمًا ﴿١٩﴾

وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ

(1) cf. sourate 2, verset 54.

violence et injustice, Nous le ferons jeter dans le Feu. Pour Allah, cela est si aisé.

**31.** Si vous évitez les péchés majeurs qui vous sont interdits, Nous effacerons vos forfaits et vous réserverons un généreux accueil.

**32.** Ne convoitez pas les avantages par lesquels Allah privilégie certains d'entre vous par rapport aux autres; aux hommes une juste part du fruit de leurs œuvres, et aux femmes une juste part du fruit de leurs œuvres. Implorez tous la faveur d'Allah, Allah est Omniscient.

**33.** A chacun d'entre vous, Nous avons prévu des héritiers naturels: les ascendants et les proches: mais donnez aussi la part qui revient à ceux avec lesquels vous vous êtes liés par un pacte conclu sous serment<sup>(1)</sup>. Allah est Témoin de tout.

**34.** Les hommes sont le soutien des femmes en raison des avantages qu'Allah a accordés aux uns sur les autres, et en raison aussi des charges matérielles qui incombent aux hommes; les femmes vertueuses sont celles qui demeurent dévotes, fidèles [aux maris] en leur absence, selon ce qu'Allah a prescrit. Si vous craignez l'inconduite de vos femmes,

نُصَلِّيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا ﴿٣١﴾

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نَكْفِرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مَدْخَلًا كَرِيمًا ﴿٣٢﴾

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا كَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا كَسَبْنَ وَسَأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا ﴿٣٣﴾

وَلِكُلِّ جَعَلْنَا مَوَالِي مِمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ وَالَّذِينَ عَقَدْتُمْ أَيْمَانَكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا ﴿٣٤﴾

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَالَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَأَهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَأَضَرُّوهُنَّ فَإِنْ أَطَعْتَكُمْ فَلَا تَتَّبِعُوا

(1) Disposition abrogée par celles du verset 75 de la sourate 8.

admonestez-les! Si elles persistent, éloignez-les momentanément de vos lits et, au besoin, corrigez-les! Si elles se soumettent, ne cherchez pas à les maltraiter. Allah est Auguste et Grand.

**35.** Si vous craignez une rupture entre les deux conjoints, désignez, pour les réconcilier, un arbitre de la famille de l'époux et un autre appartenant au clan de sa femme. Si les deux arbitres cherchent un arrangement sincère, Allah rétablira la concorde entre les deux parties. Allah sait tout; Il est au courant de tout.

**36.** Adorez Allah sans rien Lui associer! Traitez avec bonté vos père et mère, vos proches, les orphelins, les infortunés, les voisins, proches ou éloignés, le compagnon de proximité, le voyageur démuné et votre droite propriété. En vérité, Allah n'aime pas tous ceux qui sont arrogants et orgueilleux;

**37.** qui sont avares eux-mêmes et recommandent l'avarice aux autres, et qui dissimulent les biens qu'Allah leur a accordés. Aussi, réservons-Nous un châtement ignominieux aux mécréants

**38.** et à ceux qui font des dons par ostentation et ne croient ni en Allah ni au Jour Dernier. En fait,

عَلَيْهِنَّ سَبِيلًا إِنْ اللَّهُ كَانَ عَلِيًّا  
كَبِيرًا ﴿٢١﴾

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا  
مِّنْ أَهْلِهِ، وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ  
يُرِيدُ إِصْلَاحًا يُوَفِّقُ اللَّهُ بَيْنَهُمَا  
إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ﴿٢٢﴾

﴿٢١﴾ وَأَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ  
شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي  
الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسْكِينِ وَالْجَارِ ذِي  
الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ  
بِالْجُنُبِ وَأَن السَّبِيلِ وَمَا مَلَكَتْ  
أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن  
كَانَ مُخْتَالًا فَخُورًا ﴿٢٢﴾

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ  
بِالْبَخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ  
مِّنْ فَضْلِهِ، وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا  
مُّهِينًا ﴿٢٣﴾

وَالَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ  
وَلَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ

quiconque prendra Satan pour compagnon, aura le plus sinistre des compagnons.

39. Qu'avaient-ils à perdre en croyant en Allah et au Jour Dernier, et en donnant en aumône une partie de ce dont Allah les a pourvus? Allah connaît parfaitement les hommes.

40. Allah ne lèse personne, fût-ce du poids d'un atome. Toute personne qui accomplit une œuvre pie sera payée au double par Allah, qui accorde de surcroît de Lui-même une récompense immense.

41. Qu'en sera-t-il, lorsque Nous amènerons un témoin de chaque communauté et que Nous t'amènerons comme témoin de celle-ci?

42. Ce jour-là, tous les mécréants qui désobéissent au Messager [d'Allah] voudront disparaître sous terre. Ils ne sauront, alors, rien dissimuler à Allah.

43. Ô vous qui croyez! N'allez pas à la prière en état d'ivresse! Attendez de savoir ce que vous dites<sup>(1)</sup>! Ne l'accomplissez pas non plus en état d'impureté majeure avant de laver tout votre corps, à moins que vous ne soyez en déplacement. Si vous êtes malades ou en voyage,

وَمَنْ يَكُنِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا ﴿٣٨﴾

وَمَا ذَا عَلَيْهِمْ لَوْ آمَنُوا بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَنفَقُوا مِمَّا رَزَقَهُمُ اللَّهُ وَكَانَ اللَّهُ بِهِمْ عَلِيمًا ﴿٣٩﴾

إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكَ حَسَنَةً يَضْعَفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا ﴿٤٠﴾

فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا ﴿٤١﴾

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُوا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا ﴿٤٢﴾

يَتَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرُبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَرَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا

(1) Passage abrogé par l'interdiction formelle du vin.

si l'un de vous revient des lieux d'aisance ou si vous avez touché les femmes et que vous ne trouvez pas d'eau pour vos ablutions, recourez alors à la terre propre et passez-vous en sur la figure et les mains. Allah est Indulgent et Pardonneur.

44. Ne vois-tu pas le cas de ceux qui ont reçu une partie des Ecritures, qui cherchent à acquérir les moyens de s'égarer eux-mêmes et veulent vous faire dévier du bon chemin?

45. Allah connaît mieux vos ennemis, Allah suffit comme Protecteur; eh oui, Allah suffit comme Défenseur!

46. Certains, parmi les juifs, s'emploient à déformer le sens du discours, en disant au Prophète: «Nous avons entendu et nous avons désobéi. Ecoute, puisses-tu n'être entendu de personne!» Ils ajoutent: «Aie des égards pour nous!» et profèrent des blasphèmes avec un esprit tordu<sup>(1)</sup>. Or s'ils avaient dit: «Nous avons entendu et nous avons obéi, entends et observe-nous!», cela aurait été plus avantageux et plus juste pour eux. Mais Allah les a maudits à cause de leur impiété, car leur foi est vraiment minable.

فَأَمْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ  
إِنَّ اللَّهَ كَانَ عَفُورًا غَفُورًا ﴿١٣﴾

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ  
يَشْتَرُونَ الضَّلَالَةَ وَيُرِيدُونَ أَن تَضِلُّوا  
السَّبِيلَ ﴿١٤﴾

وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ وَكَفَى بِاللَّهِ وَلِيًّا وَكَفَى  
بِاللَّهِ نَصِيرًا ﴿١٥﴾

مِنَ الَّذِينَ هَادُوا يُحَرِّفُونَ الْكَلِمَ عَن  
مَوَاضِعِهِ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا  
وَأَسْمَعُ غَيْرَ مَسْمُوعٍ وَرَاعَيْنَا لِيَّا بِالسِّنِّهِمْ  
وَظَعْنَا فِي الدِّينِ وَلَوْ أَنَّهُمْ قَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا  
وَأَسْمَعُ وَأَنْظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَقْوَمَ  
وَلَكِن لَّعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ  
إِلَّا قَلِيلًا ﴿١٦﴾

(1) cf. sourate 2, verset 104.

47. Ô vous, détenteurs des Ecritures! Ayez foi en ce que Nous avons révélé, confirmant ce qui vous a été donné. Croyez avant que Nous n'ôtions toute lumière de vos visages, ou que Nous ne les fassions tourner à l'envers, ou encore que Nous ne les maudissions comme Nous avons maudit les gens du Sabbat. En effet, l'ordre d'Allah sera toujours accompli.

48. En vérité, Allah ne pardonne point qu'on Lui associe de faux dieux; Il pardonne tout autre forfait à qui Il veut; quiconque Lui associe quoi que ce soit commet un très grave péché.

49. N'as-tu pas vu le cas de ceux qui se proclament vertueux? En fait, c'est Allah Seul qui rend vertueux qui Il veut, sans que nul ne soit lésé d'un brin.

50. Regarde comme ils forgent des mensonges qu'ils osent imputer à Allah; cela suffit en soi comme péché avéré.

51. N'as-tu pas vu le cas de ceux à qui il a été donné une part des Ecritures? Ils croient à la magie et aux idoles; ils disent que les païens sont mieux guidés que les croyants.

52. Ceux-là sont maudits d'Allah; on ne trouvera point de

يَأْتِيهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ ءَامِنُوا بِمَا  
نَزَّلْنَا مُصَدِّقًا لِمَا مَعَكُمْ مِنْ قَبْلِ أَنْ  
نَنْظِمَ سُجُوهًا فَتَرُدَّهَا عَلَيَّ أَذْبَارِهَا  
أَوَّلَ غَنَمِهِمْ كَمَا لَعَنَّا أَصْحَابَ السَّبْتِ  
وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا ﴿٤٧﴾

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ  
ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى  
إِثْمًا عَظِيمًا ﴿٤٨﴾

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنفُسَهُمْ بَلِ اللَّهُ يُزَكِّي  
مَنْ يَشَاءُ وَلَا يَظْلُمُونَ فِئِيلًا ﴿٤٩﴾

أَنْظُرْ كَيْفَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ  
وَكَفَى بِهِ إِثْمًا مُبِينًا ﴿٥٠﴾

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ  
الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ  
وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا أَهْلُؤَلَاءَ أَهْدَى  
مِنَ الَّذِينَ ءَامَنُوا سَبِيلًا ﴿٥١﴾

أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ وَمَنْ يَلْعَنِ اللَّهُ فَلَنْ

protecteur pour celui qu'Allah a maudit.

53. Posséderaient-ils une partie de la richesse du monde qu'ils n'en céderaient pas aux autres le poids d'un fétu?

54. Seraient-ils jaloux des hommes auxquels Allah a accordé Ses faveurs? N'avons-Nous pas conféré à la postérité d'Abraham le Livre, la Sagesse et un immense royaume?

55. Parmi les descendants d'Abraham, certains ont cru aux Ecritures, d'autres s'en sont détournés. Pour ceux-ci le Brasier de la Géhenne suffira.

56. Ceux qui s'obstinent à renier Nos signes, Nous allons les jeter dans le Feu. Chaque fois que leurs peaux se consumeront, Nous les remplacerons par de nouvelles peaux intactes afin qu'ils savourent bien les affres du châtement; Allah est Tout-Puissant et Tout-Sage.

57. Quant à ceux qui croient et qui accomplissent de bonnes œuvres, Nous allons les admettre dans des jardins baignés de ruisseaux où ils vivront à jamais avec des épouses pures, jouissant d'ombrages bien frais.

58. Allah vous ordonne de restituer les dépôts aux ayants

تَجِدَ لَهُ نَصِيرًا ﴿٥٣﴾

أَمْ لَهُمْ نَصِيبٌ مِنَ الْمُلْكِ فَإِذَا لَا يُوْتُونَ  
النَّاسَ نَقِيرًا ﴿٥٤﴾

أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمُ اللَّهُ مِنْ  
فَضْلِهِ ۖ فَقَدْ آتَيْنَاهُ آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ  
وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا ﴿٥٥﴾

فَمِنْهُمْ مَنْ آمَنَ بِهِ ۖ وَمِنْهُمْ مَنْ صَدَّعَنَّهُ  
وَكَفَىٰ بِجَهَنَّمَ سَعِيرًا ﴿٥٦﴾

إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصَلِّيهِمْ نَارًا  
كَمَا نُصَلِّيَتْ جُلُودُهُمْ بَدَلَتْهُمْ جُلُودًا  
غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا  
حَكِيمًا ﴿٥٧﴾

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ  
جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا  
أَبَدًا ۗ اللَّهُ فِيهَا أزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا  
ظِلًّا ظِلِيلًا ﴿٥٨﴾

﴿٥٨﴾ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ

droit, de rendre la justice en toute équité si vous êtes appelés à juger entre les hommes. C'est la bonne exhortation qu'Allah vous adresse. Allah entend tout et voit tout.

**59.** Ô vous qui croyez! Obéissez à Allah, obéissez à Son Messager et à ceux qui détiennent le pouvoir parmi vous. Si un différend surgit entre vous, que votre référence soit la loi d'Allah et l'enseignement de [Son] Messager, pour autant que vous croyiez en Allah et au Jour Dernier. C'est pour vous la meilleure conduite qui aboutira à la meilleure issue.

**60.** N'as-tu pas vu le cas de ceux qui prétendent croire à ce qui t'a été révélé et à ce qui a été révélé avant toi? Ils veulent soumettre leur différend au jugement des impies bien qu'il leur ait été ordonné de le rejeter. Mais Satan veut qu'ils aillent bien loin dans leur égarement.

**61.** Lorsqu'on leur dit: «Venez vous soumettre à la loi révélée par Allah, et au jugement de Son Messager», tu vois ces hypocrites se détourner totalement de toi.

**62.** Qu'advierait-il d'eux si une calamité les frappait pour prix de ce qu'ils ont commis de leurs propres mains et que, par la suite, ils venaient à toi en jurant au nom

أَهْلِيهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ  
تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعْمًا بِعِظْمِهِ  
إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا ﴿٥٩﴾

يَأْتِيهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ  
وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَزَعْتُمْ فِي شَيْءٍ فَذُوقُوا  
إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ  
الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا ﴿٦٠﴾

الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا  
بِمَا أَنْزَلْنَا إِلَيْكَ وَمَا أَنْزَلْنَا مِنْ قَبْلِكَ  
يُرِيدُونَ أَنْ يُتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ  
وَقَدْ أُمِرُوا أَنْ يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ  
الشَّيْطَانُ أَنْ يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا ﴿٦١﴾

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنْزَلَ  
اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ  
يَصُدُّونَ عَنْكَ صُدُودًا ﴿٦٢﴾

فَكَيْفَ إِذَا أَصَابَتْهُمُ مُصِيبَةٌ بِمَا  
قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ  
إِنْ أَرَدْنَا إِلَّا الْإِحْسَانَ وَتَوْفِيقًا ﴿٦٣﴾



d'Allah: «Nous n'avons voulu agir que pour le bien et la concorde»?

63. Allah connaît bien le fond de leur pensée. Détourne-toi d'eux et prêche-les en t'adressant à leur conscience avec des paroles qui les touchent.

64. Nous n'avons envoyé de Messenger que pour qu'il soit obéi avec la permission d'Allah. Mais si, après qu'ils se furent fait tort à eux-mêmes, ces coupables venaient à toi en implorant le pardon d'Allah, et que le Messenger [d'Allah] l'eût demandé pour eux, ils auraient trouvé qu'Allah est Tout-Indulgent et Tout-Miséricordieux.

65. Ah! Par ton Seigneur, ils ne seront pas de vrais croyants, tant qu'ils ne soumettront pas leur différend à ton arbitrage et accepteront sans rancœur ton verdict avec une adhésion totale.

66. Si jamais Nous leur avons prescrit de sacrifier leur vie ou de s'expatrier, peu d'entre eux auraient accepté de le faire. Or s'ils avaient suivi les exhortations qui leur ont été faites, cela aurait été plus avantageux pour eux, plus à même d'affermir leur foi.

67. Nous leur aurions alors accordé une grande récompense de Notre part,

أُولَئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّهُ مَا فِي  
قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ  
وَقُلْ لَهُمْ فِي أَنْفُسِهِمْ قَوْلًا بَلِيغًا ﴿١٦﴾

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ  
بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا  
أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ  
وَأَسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا  
اللَّهَ تَوَّابًا رَحِيمًا ﴿١٧﴾

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ  
فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي  
أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا  
تَسْلِيمًا ﴿١٨﴾

وَلَوْ أَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ أَنْ اقْتُلُوا أَنْفُسَكُمْ  
أَوْ ائْتُوا مِنْ دِينِكُمْ مَا فَعَلُوهُ إِلَّا قَلِيلٌ  
مِنْهُمْ وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ  
لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَشَدَّ تَثْبِيثًا ﴿١٩﴾

وَإِذَا لَاتَتْهُمُ مِنْ لَدُنَّا آجْرًا عَظِيمًا ﴿٢٠﴾

68. tout en les dirigeant sur la bonne voie.

69. Celui qui obéit à Allah et à Son Messenger sera du nombre de ceux qu'Allah a comblés de Ses biens parmi les Prophètes, les vrais croyants, les martyrs et les saints. Voilà une merveilleuse compagnie.

70. C'est bien là une faveur d'Allah. Que l'on se suffise d'Allah, Détenteur de toute la science!

71. Ô vous qui croyez! Restez sur le qui-vive; mobilisez-vous, soit par groupes, soit en masse;

72. il y en a un parmi vous qui cherche à atermoyer; si vous subissez un revers il dira: «Grâce à Allah, je n'étais pas présent au combat avec eux.»

73. Et si Allah vous donne un avantage par Sa faveur, il dira, comme si rien ne le liait à vous: «Ah! Comme j'aurais voulu être avec eux, j'aurais acquis un riche butin!»

74. Que combattent donc pour la cause d'Allah ceux qui se proposent d'acquérir le Salut de la vie de l'Au-delà au prix de la vie d'ici-bas. Que celui qui combat pour la cause d'Allah soit tué ou en sorte victorieux, dans les deux cas, Nous lui donnerons une immense récompense.

وَلَهَدَيْتَهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا ﴿٦٨﴾

وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصَّادِقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا ﴿٦٩﴾

ذَٰلِكَ الْفَضْلُ مِنَ اللَّهِ وَكَفَىٰ بِاللَّهِ عَلِيمًا ﴿٧٠﴾

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانفِرُوا ثُبَاتٍ أَوَّانِفِرُوا جَمِيعًا ﴿٧١﴾

وَإِنْ مِنْكُمْ لَمَنْ لَيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَكُمْ مُصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُنْ مَعَهُمْ شَهِيدًا ﴿٧٢﴾

وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَنْ لَمْ تَكُنْ بَيْنَكُمْ وَبَيْنَهُ رَمُودَةٌ يَلَيِّتَنِي كُنْتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا ﴿٧٣﴾

\*فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا ﴿٧٤﴾

75. Qu'avez-vous à ne pas combattre pour la cause d'Allah et pour la défense de ces opprimés: hommes, femmes et enfants qui implorent: «Seigneur! Délivre-nous de cette cité dont les habitants sont injustes; octroie-nous de Ta part un allié sûr et un protecteur puissant!»

76. Les croyants mènent leur combat pour la cause d'Allah, alors que les impies se battent pour les fausses divinités. Combattez donc les suppôts de Satan! Sachez que les stratagèmes de Satan sont toujours médiocres.

77. N'as-tu pas vu le cas de ceux à qui il a été dit à un moment donné: «N'en venez pas aux mains avec les infidèles, accomplissez seulement la prière et acquittez-vous de l'aumône légale. Mais, quand il leur a été prescrit de combattre, voici que certains d'entre eux, craignant les hommes autant qu'Allah et même davantage, se sont écriés: «Seigneur! Pourquoi nous as-Tu prescrit de combattre, ne pourras-Tu y surseoir pour un bref délai?» Dis-leur: «La jouissance de cette vie est éphémère et la vie future est bien meilleure pour celui qui craint Allah. [Combattez donc], vous ne serez pas lésés d'un brin.»

78. Où que vous soyez, la mort saura vous atteindre, même si vous

وَمَا لَكُمْ لَا تَقْتُلُونَ فِي سَبِيلِ اللَّهِ  
وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ  
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ  
الظَّالِمِ أَهْلِهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا  
مِنْ لَدُنْكَ نَصِيرًا ﴿٧٥﴾

الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ  
كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا  
أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ  
ضَعِيفًا ﴿٧٦﴾

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا  
الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كَتَبَ عَلَيْهِمُ  
الْقِتَالَ إِذَا فَرِيقٌ مِنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ  
اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا  
الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ قُلْ مَتَّعُ  
الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِمَنِ اتَّقَى  
وَلَا تُظَاهَمُونَ فَتِيلًا ﴿٧٧﴾

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكُكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي

étiez dans des citadelles fortifiées. Si un bien leur arrive, ils disent cela provient d'Allah, et s'il leur arrive du mal, ils disent c'est à cause de toi. Dis-leur: «Le tout procède d'Allah». Oh! Pourquoi ces gens ne comprennent-ils presque rien?

79. En vérité, tout bien qui t'arrive provient d'Allah. Quant au mal qui t'atteint, il vient de toi-même. Nous t'avions envoyé en Messager aux humains; Allah en suffit comme Témoin.

80. En effet, ceux qui obéissent au Messager obéissent à Allah; quant à ceux qui se détournent, tu n'es pas envoyé pour en être le gardien.

81. [Devant toi], ils disent: «Nous obéissons» mais, une fois sortis de chez toi, une partie d'entre eux commence à ourdir dans l'ombre le contraire de ce qu'ils proclamaient. Allah consigne les desseins qu'ils couvent. Délaisse-les, confie-toi à Allah, Allah suffit comme Protecteur.

82. Ne méditent-ils vraiment pas sur le Coran? Si ce Livre venait d'un autre qu'Allah, ils y trouveraient de nombreuses contradictions.

83. Lorsque ces gens reçoivent une nouvelle qui rassure ou qui suscite l'inquiétude, ils la diffusent

بُرُوجٍ مُّشِيدَةٍ وَإِنْ تُصِيبَهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ وَإِنْ تُصِيبَهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ قُلْ كُلُّ مِنْ عِنْدِ اللَّهِ فَسَالِ هَؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا ﴿٧٨﴾

مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنَ نَفْسِكَ وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا ﴿٧٩﴾

مَنْ يُطِيعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا ﴿٨٠﴾

وَيَقُولُونَ طَاعَةٌ فَإِذَا بَرَّوْا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَآئِفَةٌ مِنْهُمْ غَيْرَ الَّذِي تَقُولُ وَاللَّهُ يَكْتُبُ مَا يُبَيِّتُونَ فَأَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا ﴿٨١﴾

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا ﴿٨٢﴾

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ

[autour d'eux]; or s'ils s'avisait d'en informer le Messager [d'Allah] et les responsables des croyants, ceux-ci seraient à même d'en mesurer l'importance. D'ailleurs, n'eût été la faveur et la miséricorde d'Allah, vous auriez suivi la voie de Satan, sauf un petit nombre d'entre vous.

**84.** Poursuis donc le combat pour la cause d'Allah! Tu n'as à répondre que de toi-même. Cherche à mobiliser les croyants! Allah contiendra peut-être la violence des mécréants. Allah est autrement plus puissant dans Sa rigueur, plus redoutable dans Son châtement.

**85.** Quiconque intercède dans le bon sens aura une rétribution de son intercession. Celui qui intercède dans le mauvais sens en supportera une part. Allah veille à l'ordre de toutes choses.

**86.** Si une formule de salutation vous est adressée, répondez par une formule encore plus courtoise ou, au moins, rendez la salutation. Allah fait le compte de tout.

**87.** Allah, il n'est de dieu que Lui. Il vous réunira infailliblement le Jour de la Résurrection. Et qui serait plus véridique qu'Allah dans Son propos?

**88.** Qu'avez-vous à vous diviser

مِنْهُمْ لَعَلَّكُمْ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ  
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ  
لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا ﴿٨٣﴾

فَقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ لَا تُكَلِّفُ الْإِنْفُسَ  
وَحَرْصِ الْمُؤْمِنِينَ عَسَى اللَّهُ أَنْ يَكْفِ بِأَسْ  
الَّذِينَ كَفَرُوا وَاللَّهُ أَشَدُّ بِأَسْ وَأَشَدُّ  
تَنكِيلًا ﴿٨٤﴾

مَنْ يَشْفَعْ شَفَعَةً حَسَنَةً يَكُنْ لَهُ  
نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَعَةً سَيِّئَةً يَكُنْ  
لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ  
مُقِيتًا ﴿٨٥﴾

وَإِذَا حُيِّتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ  
مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ  
حَسِيبًا ﴿٨٦﴾

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لِيَجْمَعَنَّكُمْ إِلَى يَوْمِ  
الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَمَنْ أَصْدَقُ  
مِنَ اللَّهِ حَدِيثًا ﴿٨٧﴾

\*فَمَا لَكُمْ فِي الْمُنَافِقِينَ فِتْنَةٍ وَاللَّهُ

en deux [groupes] au sujet des hypocrites? Allah les a fait déchoir pour leurs mauvais agissements. Comment cherchez-vous à ramener sur la bonne voie ceux qu'Allah a voués à la perdition? Il n'est point d'issue pour celui qu'Allah entend égarer.

**89.** Ils auraient bien aimé que vous perdiez la foi comme eux, pour que vous soyez tous pareils. Ne contractez d'alliance avec aucun d'eux tant qu'ils n'auront pas pris le chemin de l'émigration vers Allah. S'ils se détournent de la voie d'Allah, attrapez-les alors et menez contre eux, où que vous les trouviez, une lutte à mort. Ne prenez parmi eux ni un protecteur ni un défenseur,

**90.** à l'exception de ceux qui se rallient à un clan avec lequel vous avez conclu un pacte ou de ceux dont les cœurs sont si serrés d'avoir à vous combattre ou à combattre contre leur propre clan. Si Allah l'avait voulu, Il les aurait incités à vous combattre. S'ils se tiennent à l'écart, sans vous combattre et en vous offrant la paix, Allah ne vous donne aucune raison de les inquiéter.

**91.** Vous trouverez d'autres gens qui veulent s'assurer la paix de votre côté, et du côté de leur

أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا أَتُرِيدُونَ أَنْ تَهْدُوا  
مَنْ أَضَلَّ اللَّهُ وَمَنْ يُضِلِّ اللَّهُ فَمَا لَهُ  
سَبِيلًا ﴿٨٨﴾

وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً  
فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ حَتَّىٰ يَهَاجِرُوا  
فِي سَبِيلِ اللَّهِ فَإِن تَوَلَّوْا فخذُوهُمْ وَاقْتُلُوهُمْ  
حَيْثُ وَجَدْتُمُوهُمْ وَلَا تَتَّخِذُوا مِنْهُمْ وُليَاءَ  
وَلَا نَصِيرًا ﴿٨٩﴾

إِلَّا الَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوْمِ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ  
مِيثَاقٌ أَوْ جَاءَ وَكُمْ حَصْرَتٌ صُدُّوا عَنْكُمْ  
يُقَاتِلُوكُمْ أَوْ يُقَاتِلُوا قَوْمَهُمْ وَلَوْ شَاءَ  
اللَّهُ لَسَاطَطَهُمْ عَلَيْكُمْ فَقَاتِلُوا قَوْمَهُمْ  
أَعَزَّ لَكُمْ قَوْلُهُمْ يُقَاتِلُوكُمْ وَالْقَوَائِمُ عَلَيْكُمْ  
السَّلَامُ فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا ﴿٩٠﴾

سَتَجِدُونَ ءَآخِرِينَ يُرِيدُونَ أَن يَأْمَنُوكُمْ  
وَيَأْمَنُوا قَوْمَهُمْ كُلٌّ مَّارَدُوا إِلَىٰ الْفِتْنَةِ

propre groupe. Mais chaque fois qu'on les incite à la sédition, ils y retombent. S'ils ne se tiennent pas à l'écart, s'ils ne vous offrent pas la paix, ou qu'ils ne retiennent pas leurs bras, prenez-les, tuez-les où que vous les trouviez, car contre eux, Nous vous avons donné un mandat très clair.

92. Un croyant ne tuera pas un autre croyant, si ce n'est involontairement. Celui qui tue un croyant par erreur doit affranchir un esclave croyant, et payer le prix du sang à la famille du défunt, à moins que celle-ci, par charité, n'en fasse une remise gracieuse. Si la victime est un croyant qui appartient à un clan ennemi, le meurtrier affranchira un esclave croyant. S'il appartient enfin à un clan avec lequel vous êtes liés par un pacte, le prix du sang sera donné à la famille de la victime en sus de l'affranchissement d'un esclave croyant; si l'auteur du meurtre est dépourvu de moyens, il aura à jeûner deux mois consécutifs à titre d'expiation fixée par Allah. Allah est Omniscient et Sage.

93. Quiconque tue intentionnellement un croyant aura la Géhenne pour prix de son crime. Il y demeurera à jamais, encourant la colère d'Allah qui le maudit et lui ménage un tourment terrible.

أُرْكِسُوا فِيهَا فَإِن لَّمْ يَعْزَلُوكُمْ وَيُلْقُوا  
إِلَيْكُمْ السَّلَامَ وَيَكْفُوا أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ  
وَأَقْتُلُوهُمْ حَيْثُ تَقَفْتُمُوهُمْ وَأُولَئِكَ  
جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَانًا مُّبِينًا ﴿١١﴾

وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا  
خَطَاً وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَاً فَتَحْرِيرُ  
رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى  
أَهْلِهَا إِلَّا أَنْ يَصَدَّقُوا فَإِن كَانَ مِنْ  
قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ  
فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَإِن كَانَ مِنْ قَوْمٍ  
بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ  
مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ  
مُؤْمِنَةٍ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ  
مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللَّهِ وَكَانَ  
اللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٢﴾

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَدِّيًا  
فَجَزَاءُوهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا  
وَعَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعْنَهُ وَأَعَدَّ لَهُ  
عَذَابًا عَظِيمًا ﴿١٣﴾

94. Ô vous qui croyez! Lorsque vous êtes en campagne au service d'Allah, agissez avec circonspection. Ne dites pas à celui qui vous offre la paix: «Tu n'es pas croyant», cherchant à le dépouiller d'un vil bien de ce monde. Or, les richesses auprès d'Allah sont immenses. N'oubliez pas que vous étiez naguère dans le même état qu'eux, seulement Allah vous a touchés par Sa grâce. Soyez donc prudents, car Allah est au courant de tout ce que vous faites.

95. Ils ne sauraient être égaux: les croyants non infirmes, qui demeurent dans leurs foyers pendant les combats et ceux qui combattent, payant de leurs biens et de leurs personnes. Allah donne un degré de supériorité à ceux qui luttent corps et biens pour Sa cause, bien qu'Il promette la plus belle récompense à tous. Mais les combattants sont favorisés par rapport aux non combattants par une magnifique récompense,

96. élevés à de hauts degrés, ils bénéficieront du Pardon et de la Miséricorde d'Allah. Il est le Pardonneur, le Miséricordieux.

97. Quant à ceux qui se faisaient tort à eux-mêmes, ils entendront les anges, chargés de les rappeler à Allah, leur dire: «Où étiez-vous

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي  
سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَلَا تَقُولُوا لِمَنْ أَلْقَى  
إِلَيْكُمْ السَّلَامَ لَسْتَ مُؤْمِنًا  
تَبْتَغُونَ عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا  
فَعِنْدَ اللَّهِ مَغَانِمٌ كَثِيرَةٌ كَذَلِكَ  
كُنْتُمْ مِنْ قَبْلُ فَمَنْ بَرَّ اللَّهُ  
عَلَيْكُمْ فَتَبَيَّنُوا إِنَّ اللَّهَ كَانَ  
بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴿١١﴾

لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي  
الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ  
وَأَنْفُسِهِمْ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ  
وَأَنْفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً وَكُلًّا وَعَدَّ اللَّهُ  
الْحَسَنَىٰ وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ  
أَجْرًا عَظِيمًا ﴿١٥﴾

دَرَجَاتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَرَحْمَةً وَكَانَ اللَّهُ  
عَفُورًا رَّحِيمًا ﴿١٦﴾

إِنَّ الَّذِينَ تَوَفَّيْتُمُ الْمَلَائِكَةَ ظَالِمِي أَنْفُسِهِمْ  
قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ  
قَالُوا أَلَمْ تَرَ كُنْ أَرْضُ اللَّهِ وَسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا



[pour n'avoir pas émigré]?» Ils répondront: «Nous étions opprimés dans le pays.» Les anges répliqueront: «La terre d'Allah n'était-elle pas assez vaste pour vous permettre d'y émigrer?» Ceux-là seront voués à la Géhenne, quel sinistre destin!

98. Sauf ceux, parmi les hommes, les femmes et les enfants, qui sont retenus par l'oppression, privés de moyens d'agir et incapables de se frayer une voie pour émigrer.

99. A ceux-là, Allah accordera, certainement, Son Pardon. Allah est Indulgent et Pardonneur.

100. Celui qui émigre pour la cause d'Allah trouvera sur terre maints lieux où se réfugier et un espace étendu où vivre. Celui qui, en quittant son foyer au service d'Allah et de Son Messager, aura été surpris par la mort, aura sa récompense auprès d'Allah. Allah est Pardonneur et Miséricordieux.

101. Lorsque vous êtes en campagne, il n'y a pas d'objection à ce que vous écourtiez la prière, si vous craignez que les mécréants en profitent pour vous attaquer. En effet, les mécréants sont vos ennemis jurés.

102. Si tu es avec les combattants

فَأُولَٰئِكَ مَاؤُهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا ﴿٩٧﴾

إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ  
وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةً وَلَا يَهْتَدُونَ  
سَبِيلًا ﴿٩٨﴾

فَأُولَٰئِكَ عَسَى اللَّهُ أَنْ يَعْفُو عَنْهُمْ  
وَكَانَ اللَّهُ عَفُورًا غَفُورًا ﴿٩٩﴾

\* وَمَنْ يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ  
مُرَاعِمًا كَثِيرًا وَسَعَةً وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ  
مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ  
وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا ﴿١٠٠﴾

وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ  
أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ  
الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا أَعْدَاؤُكُمْ  
مُتَبِينًا ﴿١٠١﴾

وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ

pour diriger la prière [au cours de combat], un premier groupe d'entre eux viendra prier avec toi, tout en gardant leurs armes sur eux. Quand ils seront en prosternation, un autre groupe se placera derrière eux pour les couvrir; puis un autre groupe, n'ayant pas encore prié, reprendra la prière avec toi, toujours en armes et étant sur le qui-vive, car les mécréants voudraient bien que vous soyez à ce moment distraits de vos armes et bagages, pour qu'ils fondent sur vous d'un seul coup. Il n'y a pas d'objection aussi pour vous à déposer momentanément les armes, si vous êtes incommodés par la pluie ou indisposés, mais restez toujours sur le qui-vive face aux infidèles, Allah ménage aux infidèles un châtement ignominieux.

**103.** Une fois la prière accomplie, continuez à implorer Allah, debout, assis ou couchés. Quand vous êtes en sécurité, célébrez [normalement] l'office de la prière. En vérité, la prière est prescrite aux croyants à des heures bien déterminées.

**104.** Ne faiblissez pas dans la poursuite de vos ennemis car, si vous souffrez vous-mêmes, eux aussi souffrent autant que vous, et en plus vous attendez d'Allah ce qu'eux ne sauraient espérer. Allah est Omniscient et Sage.

فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَيَأْخُذُوا  
أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ  
وَرَائِكُمْ وَلِتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا  
فَلْيُصَلُّوا مَعَكَ وَيَأْخُذُوا حِذْرَهُمْ  
وَأَسْلِحَتَهُمْ وَذَ الَّذِينَ كَفَرُوا  
لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ  
فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَحِيدَةً وَلَا جُنَاحَ  
عَلَيْكُمْ إِنْ كَانَ بِكُمْ أَذًى مِنْ مَطَرٍ  
أَوْ كُنْتُمْ مَرَضَى أَنْ تَضَعُوا أَسْلِحَتَكُمْ  
وَخُذُوا حِذْرَكُمْ إِنْ اللَّهُ أَعَدَّ لِلْكَافِرِينَ  
عَذَابًا مُهِينًا ﴿١٠٤﴾

فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَادْكُرُوا اللَّهَ قِيَمًا  
وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ فَإِذَا  
أَطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ  
كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا ﴿١٠٣﴾

وَلَا تَهِنُوا فِي ابْتِغَاءِ الْقَوْمِ إِنْ تَكُونُوا  
تَأْمُونًا فَإِنَّهُمْ يَأْمُونُ كَمَا تَأْمُونُونَ  
وَتَرْجُونَ مِنَ اللَّهِ مَا لَا يَرْجُونَ  
وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٠٤﴾

**105.** Nous t'avons révélé ce Livre, message de vérité pour que tu puisses juger entre les hommes selon ce qu'Allah t'a fait voir. Ne sois surtout pas le défenseur des scélérats.

**106.** Implore plutôt le Pardon d'Allah, Allah est Pardonneur et Miséricordieux.

**107.** Ne prends pas non plus la défense de ceux qui se trahissent eux-mêmes, Allah n'aime ni les traîtres ni les pécheurs.

**108.** Ils s'emploient à cacher leurs mauvais desseins aux hommes, mais ils ne les cacheront pas à Allah, Présent quand ils tenaient de secrets conciliabules réprouvés par Lui. Allah cerne tout ce qu'ils faisaient.

**109.** Voici que vous avez plaidé leur cause dans ce monde! Qui plaidera en leur faveur devant Allah, le Jour de la Résurrection? Ou bien qui oserait s'ériger en avocat pour eux?

**110.** Eh bien, quiconque commet un méfait, ou se fait tort à lui-même, puis s'avise d'implorer le Pardon d'Allah, trouvera qu'Allah est Pardonneur et Miséricordieux.

**111.** Quiconque commet un péché n'aura agi qu'à son propre détriment; Allah est Omniscient et Sage.

إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ  
بَيْنَ النَّاسِ بِمَا أَرَبَكَ اللَّهُ وَلَا تَكُنْ  
لِلْخَائِبِينَ خَصِيمًا ﴿١٠٥﴾

وَأَسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ  
عَفُورًا رَحِيمًا ﴿١٠٦﴾

وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ  
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَانًا أَثِيمًا ﴿١٠٧﴾

يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ  
مِنَ اللَّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لَا  
يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللَّهُ  
بِمَا يَعْمَلُونَ مُحِيطًا ﴿١٠٨﴾

هَذَا أَنْتُمْ هَذَا أَجَدَلْتُمْ عَنْهُمْ فِي الْحَيَاةِ  
الدُّنْيَا مَنْ يُجَادِلُ اللَّهَ عَنْهُمْ يَوْمَ الْقِيَامَةِ  
أَمْ مَنْ يَكُونُ عَلَيْهِمْ وَكِيلًا ﴿١٠٩﴾

وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْمِرْ نَفْسَهُ وَثُمَّ  
يَسْتَغْفِرِ اللَّهَ يُجِدِ اللَّهَ عَفُورًا رَحِيمًا ﴿١١٠﴾

وَمَنْ يَكْسِبْ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى  
نَفْسِهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١١١﴾

**112.** Quiconque commet une faute ou un forfait, puis cherche à le mettre sur le dos d'un innocent, portera lui-même une odieuse infâmie et se rendra coupable d'un péché majeur.

**113.** N'eût été la sollicitude d'Allah envers toi, et Sa Grâce en ta faveur, une partie de ces hypocrites auraient pu tenter de t'égarer. En fait, ils ne feront que s'égarer eux-mêmes. Ils ne te nuiront en rien. Allah a fait descendre sur toi les Ecritures et la Sagesse. Il t'a appris ce que tu ne savais pas. Envers toi la faveur d'Allah est immense.

**114.** La plupart des conciliabules qu'ils tiennent en secret sont sans intérêt, sauf les propos de ceux qui prônent la charité, qui recommandent le bien et la concorde entre les hommes. Ceux qui agissent ainsi pour plaire à Allah, Nous allons leur accorder une magnifique récompense.

**115.** Celui qui rompt avec le Messager [d'Allah] après avoir vu clairement la voie du salut, et qui suit un chemin autre que celui des croyants, Nous l'abandonnerons au triste sort qu'il a choisi, puis Nous le jetterons dans la Géhenne, quel détestable destin!

**116.** Allah ne pardonne jamais

وَمَنْ يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ  
بِهِ بَرِيئًا فَقَدْ أَحْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا  
مُؤْمِنًا ﴿١١٢﴾

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكَ وَرَحْمَتُهُ لَهَمَّتْ  
طَآئِفَةٌ مِّنْهُمْ أَنْ يُضِلُّوكَ وَمَا يُضِلُّونَ  
إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَضُرُّونَكَ مِنْ شَيْءٍ  
وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ  
وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ وَكَانَ فَضْلُ  
اللَّهِ عَلَيْكَ عَظِيمًا ﴿١١٣﴾

\* لَّا خَيْرَ فِي كَثِيرٍ مِّنْ نَّجْوَاهُمْ إِلَّا مَنْ  
أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ  
بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ  
مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا  
عَظِيمًا ﴿١١٤﴾

وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ  
الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ  
نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصَلِّهِ ۗ جَهَنَّمَ وَسَاءَتْ  
مَصِيرًا ﴿١١٥﴾

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ

qu'on Lui associe de fausses divinités ; Il peut pardonner tout autre péché à qui Il veut, car celui qui Lui associe de faux dieux va trop loin dans son égarement.

**117.** Les impies n'invoquent, en dehors de Lui, que des [idoles] féminines et un démon rebelle,

**118.** un satan maudit d'Allah qui dit [à Allah]: «Je tenterai un lot déterminé parmi Tes serviteurs.»

**119.** «Je les ferai égarer. Je leur ferai miroiter des promesses, je les inciterai à fendre les oreilles du bétail et à dénaturer les créatures d'Allah», mais celui qui choisit Satan comme maître en dehors d'Allah, aboutira à une perte totale.

**120.** Satan leur fait de fausses promesses, il les berce d'illusions. Combien sont chimériques les promesses de Satan!

**121.** Ceux-là auront la Géhenne pour refuge; ils ne sauraient y échapper.

**122.** Quant aux croyants qui font des œuvres pies, Nous allons les admettre dans des jardins du Paradis où coulent des ruisseaux. Ils y vivront à jamais dans une Félicité éternelle. Promesse d'Allah, qui sera bien tenue; quoi de plus sûr que la Parole d'Allah?!

مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ  
فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا ﴿١١٧﴾

إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنثًا وَإِنْ  
يَدْعُونَ إِلَّا الشَّيْطَانَ مَرِيدًا ﴿١١٧﴾

لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ  
عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا ﴿١١٨﴾

وَلَا ضِلَّتْ لَهُمْ وَلَا مِثْلَهُمْ وَلَا مَرْتَبَهُمْ  
فَلْيَبْتَئِكُنَّ آذَانَ الْإِنْعَامِ  
وَلَا مَرْتَبَهُمْ فَلْيَغْيِرُنَّ خَلْقَ اللَّهِ  
وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ  
اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا ﴿١١٩﴾

يَعِدُّهُمْ وَيُمَتِّعُهُمْ وَمَا يَعِدُهُمُ  
الشَّيْطَانُ إِلَّا غُرُورًا ﴿١٢٠﴾

أُولَئِكَ مَا أَوْلَى لَهُمْ جَهَنَّمُ  
وَلَا يَجِدُونَ عَنْهَا مَحِيصًا ﴿١٢١﴾

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ  
سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا  
الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا وَعَدَّ اللَّهُ  
حَقًّا وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا ﴿١٢٢﴾

123. [Votre salut] ne relève ni de vos souhaits ni de ceux des gens du Livre; en fait, celui qui fait le mal sera payé par le mal, il ne trouvera, devant Allah, ni allié ni protecteur.

124. Par contre, celui qui fait le bien, parmi les hommes et les femmes, tout en étant croyant, sera au nombre de ceux qui entrent dans le Paradis, sans être lésés d'un zeste.

125. Qui pourrait être l'adepte d'une religion meilleure que [la religion de] celui qui soumet sa face à Allah, qui veille à bien faire, et qui suit le culte d'Abraham, ce croyant sincère qu'Allah a privilégié de Son amitié.

126. A Allah appartient tout ce qui est dans les cieux, tout ce qui est sur terre. En vérité, Allah cerne toutes les choses.

127. Ils t'interrogent au sujet des droits des femmes, dis-leur: «Allah vous indique les règles qui les régissent, vous rappelant ce qui vous a été enseigné dans le Livre concernant les orphelines auxquelles vous ne rendez pas ce qui leur a été prescrit tout en désirant les épouser, ainsi que le cas des mineures non protégées. Allah vous enjoint d'être équitables avec les orphelines. Il n'est pas de bien que vous fassiez

لَيْسَ بِأَمَانَتِكُمْ وَلَا أَمَانِي أَهْلِ  
الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزِي بِهِ،  
وَلَا يَحِذَلُهُ، مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا  
وَلَا نَصِيرًا ﴿١٢٣﴾

وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ  
ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ  
يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ﴿١٢٤﴾

وَمَنْ أَحْسَنُ دِينًا مِمَّنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ  
وَهُوَ مُحْسِنٌ وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا  
وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا ﴿١٢٥﴾

وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ  
وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ مُّحِيطًا ﴿١٢٦﴾

وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلِ اللَّهُ  
يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِي  
الْكِتَابِ فِي يَتْلَىٰ النِّسَاءِ الَّتِي  
لَا تُوْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَنْ  
تَنْكِحُوهُنَّ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْوِلْدَانِ وَأَنْ  
تَقُومُوا لِلْيَتَامَىٰ بِالْقِسْطِ وَمَا تَفْعَلُوا مِنْ  
خَيْرٍ فَإِنَّ اللَّهَ كَانَ بِهِ عَلِيمًا ﴿١٢٧﴾

qu'Allah ne sache.»

**128.** Si une femme craint, de la part de son mari, une attitude hostile ou indifférente, il n'y a pas d'objection à ce que tous deux cherchent à trouver un arrangement entre eux; la réconciliation est toujours meilleure; certes, l'homme est enclin à l'égoïsme, mais si vous agissez avec bienveillance, et si vous vous comportez en pieux, Allah saura tout ce que vous avez fait.

**129.** Sachez que vous ne pourrez pas être entièrement justes envers vos femmes, même si vous y tenez. Seulement ne soyez pas trop partiaux, en traitant la femme délaissée comme si elle était suspendue<sup>(1)</sup>. Si vous privilégiez l'entente, redoutant toute iniquité, vous trouverez qu'Allah est Pardonneur et Miséricordieux.

**130.** Si les deux conjoints décident de se séparer, Allah, par Sa largesse, donnera à chacun de quoi se suffire. Allah est immensément Généreux et Sage.

**131.** A Allah appartient tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre. Il se trouve que Nous avons commandé à ceux qui ont reçu les Ecritures avant vous, ainsi qu'à vous-mêmes, de craindre

وَإِنْ أَمْرًا خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ  
إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا  
بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ  
وَأُخْضِرَتِ الْأَنْفُسُ الشُّحَّ وَإِنْ تُحْسِنُوا  
وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ  
خَبِيرًا ﴿١٢٨﴾

وَلَنْ تَسْتَطِيعُوا أَنْ تَعْدِلُوا بَيْنَ النِّسَاءِ وَلَوْ  
حَرَصْتُمْ فَلَا تَمِيلُوا كُلَّ الْمِيلِ فَتَدْرُوهَا  
كَالْمُعَلَّقَةِ وَإِنْ تُصْلِحُوا وَتَتَّقُوا  
فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا ﴿١٢٩﴾

وَإِنْ يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِنْ سَعَتِهِ  
وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا ﴿١٣٠﴾

وَلِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ  
وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ  
قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنْ اتَّقُوا اللَّهَ وَإِنْ  
تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي

(1) C'est le cas d'une femme qui n'est ni mariée ni divorcée.

Allah; même si vous Le déniez, Il demeure le Maître absolu des cieux et de la terre. Il est le Suffisant, le Digne de louanges.

**132.** A Lui tout ce qui est aux cieux et tout ce qui est sur terre. Allah suffit comme Protecteur.

**133.** Il ne tient qu'à Lui, s'Il le veut, de vous faire disparaître et de vous substituer d'autres peuples; Il en a tout le pouvoir.

**134.** Que celui qui convoite la rétribution dans ce monde sache que c'est Allah qui possède les récompenses de ce monde et de l'autre. Allah entend tout, voit tout.

**135.** Ô vous qui croyez! Soyez strictement honnêtes quand vous livrez vos témoignages devant Allah, même si vous avez à témoigner contre vous-mêmes, vos parents ou vos proches; qu'il s'agisse de riche ou de pauvre, le devoir envers Allah les prime. Evitez donc de suivre vos penchants et de tomber dans l'iniquité, car si vous louvoyez ou cherchez à vous dérober, Allah saura tout ce que vous faites.

**136.** Ô vous, croyants! Ayez toujours foi en Allah, en Son Messager, au Livre qu'Il a révélé à Son Messager et aux Ecritures qui l'ont précédé. Quiconque ne croit

الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا ﴿١٣١﴾

وَلِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى  
بِاللَّهِ وَكِيلًا ﴿١٣٢﴾

إِنْ يَشَاءْ يُدْهِبْكُمْ أَيُّهَا النَّاسُ وَيَأْتِ  
بِآخَرِينَ وَكَانَ اللَّهُ عَلَىٰ ذَٰلِكَ قَدِيرًا ﴿١٣٣﴾

مَنْ كَانَ يُرِيدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللَّهِ ثَوَابُ  
الدُّنْيَا وَالْآخِرَةِ وَكَانَ اللَّهُ سَمِيعًا  
بَصِيرًا ﴿١٣٤﴾

\* يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ  
شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدِينَ  
وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا فَاللَّهُ  
أَوْلَىٰ بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَنْ تَعْدِلُوا  
وَإِنْ تَلَاؤُوا أَوْ تَعْرَضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا  
تَعْمَلُونَ خَبِيرًا ﴿١٣٥﴾

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا ءَامِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ  
وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَىٰ رَسُولِهِ  
وَالْكِتَابِ الَّذِي أَنْزَلَ مِنْ قَبْلُ وَمَنْ



pas en Allah, en Ses anges, en Ses livres, en Ses Messagers et au Jour Dernier, se trouve dans un égarement extrême.

**137.** Ceux qui ont d'abord eu la foi, qui l'ont abjurée par la suite, qui sont redevenus croyants, puis qui ont renié une deuxième fois en s'obstinant dans l'impiété, Allah ne leur donne aucun espoir de Pardon, et ne leur offre aucune voie de salut.

**138.** Pour toute bonne annonce aux hypocrites, dis-leur qu'un tourment douloureux les attend.

**139.** Ce sont eux qui prennent les mécréants pour alliés en dehors des fidèles. Cherchent-ils auprès d'eux une protection puissante? Qu'ils sachent que toute la puissance est entre les mains d'Allah.

**140.** Il [Allah] vous a révélé<sup>(1)</sup> dans le Livre que si jamais il vous arrive d'entendre les mécréants blasphémer les signes d'Allah et les tourner en dérision, évitez de leur tenir compagnie tant qu'ils n'ont pas changé le sujet de leur propos. Sinon, vous seriez comme eux. Allah réunira dans la Géhenne tous les hypocrites et mécréants.

**141.** Ce sont ces hypocrites qui

يَكْفُرُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ  
وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا  
بَعِيدًا ﴿١٣٧﴾

إِنَّ الَّذِينَ ءَامَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ءَامَنُوا  
ثُمَّ كَفَرُوا ثُمَّ ءَادُوا كُفْرًا لَمْ يَكُنِ اللَّهُ لِيُغْفِرْ  
لَهُمْ وَلَا لِيُهْدِيَهُمْ سَبِيلًا ﴿١٣٨﴾

بَشِيرَ الْمُتَّقِينَ بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا ﴿١٣٩﴾

الَّذِينَ يَتَّخِذُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ  
دُونِ الْمُؤْمِنِينَ أَيْبَتَعُونَ عِنْدَهُمُ الْعِزَّةَ  
فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا ﴿١٤٠﴾

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ  
ءَايَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا  
مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذَا  
مَشَأْتُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُتَّقِينَ  
وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا ﴿١٤١﴾

الَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِنْ كَانَ لَكُمْ

(1) Chez Warsh: «Il vous a été révélé dans le Livre...»

vous observent, toujours à l'affût. Si, par la grâce d'Allah, vous remportez un succès, ils vous disent: «N'avons-nous pas été avec vous?» Et si les mécréants en remportent un, ils leur disent: «N'avons-nous pas réussi à vous entourer, vous protégeant contre les croyants?» Allah jugera entre eux et vous le Jour de la Résurrection; Allah ne donnera jamais aux infidèles l'ascendant sur les croyants.

**142.** Les hypocrites tentent de tricher avec Allah, mais c'est la riposte d'Allah qui l'emporte. Quand ils se lèvent pour la prière, ils y vont avec beaucoup de nonchalance et par ostentation, en n'invoquant le nom d'Allah que d'une façon dérisoire.

**143.** Ils sont toujours en train d'osciller entre croyants et impies, n'étant ni des uns ni des autres. En fait, celui qu'Allah entend égarer, nul ne saurait trouver le moyen de le guider.

**144.** Ô vous qui croyez! Evitez de prendre les mécréants comme alliés, en excluant les fidèles. Seriez-vous prêts à donner la preuve évidente que vous méritez la rigueur d'Allah?

**145.** Les hypocrites seront relégués au niveau le plus bas de

فَتَحُّ مِنْ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُنْ مَعَكُمْ وَإِنْ  
كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ  
نَسْتَحِذْكُمْ وَعَلَيْكُمْ وَنَمْنَعُكُمْ مِنَ الْمُؤْمِنِينَ  
فَاللَّهُ يُحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَنْ يَجْعَلَ  
اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا ﴿١٤٢﴾

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ  
خَدِيعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا  
كُتَّالًا يَرَاءُونَ النَّاسَ وَلَا يُذَكِّرُونَ  
اللَّهَ إِلَّا قَلِيلًا ﴿١٤٣﴾

مُدْبِدِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى  
هَؤُلَاءِ وَمَنْ يُضِلِلِ اللَّهُ فَلَنْ تَجِدَ لَهُ  
سَبِيلًا ﴿١٤٤﴾

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا لَا تَتَّخِذُوا الْكَافِرِينَ  
أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ أْتَرِيدُونَ أَنْ  
تَجْعَلُوا لِلَّهِ عَلَيْكُمْ سُلْطَانًا مُبِينًا ﴿١٤٥﴾

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرَكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ

l'Enfer. Ils n'auront aucun défenseur,

**146.** sauf ceux qui se repentent, qui s'amendent, qui s'attachent à la protection d'Allah, et qui vouent un culte sincère et exclusif à Allah; ceux-là rejoindront les rangs des croyants. Allah donnera une magnifique récompense aux croyants.

**147.** Allah n'a que faire de votre châtement si vous Lui êtes reconnaissants et si vous croyez en Lui. Allah est toujours Reconnaissant et Omniscient.

**148.** Allah n'aime pas que l'on hausse le ton avec des paroles insolentes, à moins qu'il ne s'agisse d'une riposte à une agression. Allah entend tout et sait tout.

**149.** Que vous fassiez le bien en public ou en cachette, ou que vous pardonniez une offense, sachez qu'Allah est bien Indulgent et Puissant.

**150.** En vérité, ceux qui ne croient ni en Allah ni en Ses Messagers et qui veulent séparer Allah de Ses Messagers en disant: «Nous croyons en certains et nous rejetons d'autres», entendant s'en tenir à une voie intermédiaire,

**151.** ceux-là sont de vrais mécréants; Nous avons apprêté

وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيرًا ﴿١٤٥﴾

إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا  
بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَٰئِكَ مَعَ  
الْمُؤْمِنِينَ وَسَوْفَ يُؤْتِي اللَّهُ  
الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا ﴿١٤٦﴾

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ  
وَأَٰمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا  
عَلِيمًا ﴿١٤٧﴾

\* لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوْءِ مِنَ الْقَوْلِ  
إِلَّا مَن ظَلَمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا ﴿١٤٨﴾

إِن تُبْدُوا خَيْرًا أَوْ تُخَفَوْهُ أَوْ تَعْفُوا عَن سُوءٍ  
فَإِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا قَدِيرًا ﴿١٤٩﴾

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللَّهِ وَرُسُلِهِ  
وَيُرِيدُونَ أَن يُفَرِّقُوا بَيْنَ اللَّهِ وَرُسُلِهِ وَيَقُولُونَ  
نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ  
وَيُرِيدُونَ أَن يُتَّخَذُوا بَيْنَ ذَلِكَ  
سَبِيلًا ﴿١٥٠﴾

أُولَٰئِكَ هُمُ الْكٰفِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا

aux mécréants un châtement ignominieux.

**152.** Quant à ceux qui croient en Allah et en Ses Messagers, sans faire de distinction entre eux, ceux-là recevront leurs justes récompenses. Pour eux, Allah est Pardonneur et Miséricordieux.

**153.** Les gens du Livre te demandent de leur faire descendre des Ecritures venues du ciel; ils en ont demandé bien plus à Moïse en lui disant: «Fais-nous voir Allah, d'une manière très claire!» Aussitôt, la foudre s'abattit sur eux pour leur iniquité; puis ils se sont mis à adorer le Veau d'or après avoir reçu les preuves manifestes. Nous leur avons fait rémission de ce forfait, et avons conféré à Moïse une autorité incontestable,

**154.** Nous avons, par la suite, élevé le Mont Aṭ-Ṭūr au dessus d'eux en vertu de l'Alliance conclue avec eux. Nous leur avons dit de franchir la porte du temple en se prosternant et de ne pas transgresser le Sabbat, prenant d'eux un engagement solennel.

**155.** C'est parce qu'ils ont rompu leur engagement, rejeté les signes d'Allah, attenté injustement à la vie des Prophètes et qu'ils ont reconnu que leurs cœurs sont fermés – mais ils sont plutôt

لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا ﴿١٥١﴾

وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ۖ وَلَمْ يُفَرِّقُوا  
بَيْنَ أَحَدٍ مِنْهُمْ أُولَئِكَ سَوْفَ  
يُؤْتِيهِمْ أَجْرَهُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا  
رَحِيمًا ﴿١٥٢﴾

يَسْأَلُكَ أَهْلُ الْكِتَابِ أَنْ تُنزِلَ عَلَيْهِمْ  
كِتَابًا مِنَ السَّمَاءِ فَقَدْ سَأَلُوا مُوسَىٰ أَكْبَرَ  
مِنْ ذَلِكَ فَقَالُوا أَرِنَا اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ  
الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ  
بَعْدِ مَا جَاءَتْهُمْ الْبَيِّنَاتُ فَعَفَوْنَا عَنْ  
ذَلِكَ ۖ وَآتَيْنَا مُوسَىٰ سُلْطَانًا مُّبِينًا ﴿١٥٣﴾

وَرَفَعْنَا قَوْقُهُمُ الطُّورَ بِمِيثَاقِهِمْ وَقُلْنَا لَهُمْ  
ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ  
لَا تَعْدُوا فِي السَّبْتِ وَأَخَذْنَا مِنْهُمْ مِيثَاقًا  
عَلِيًّا ﴿١٥٤﴾

فِيمَا نَقَضْتُمْ مِنْهُم مِيثَاقَهُمْ وَكُفِّرْهُمْ بِآيَاتِ اللَّهِ  
وَقَتْلِهِمُ الْأَنْبِيَاءَ بَغْيًا حَقًّا وَقَوْلِهِمْ قُلُوبُنَا  
غُلْفٌ ۚ بَلْ طَبَعَ اللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا  
يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا ﴿١٥٥﴾

scellés par Allah à cause de leur impiété – que leur foi est vraiment minable.

**156.** C'est aussi pour avoir refusé de croire, avoir préparé contre Marie une odieuse calomnie

**157.** et prétendu avoir tué Jésus fils de Marie, le Messenger d'Allah. En fait, ils ne l'ont pas tué, ils ne l'ont pas crucifié; ils furent seulement illusionnés par une apparence. Ceux qui se disputent à son sujet demeurent dans le doute; sans connaissance certaine, ils ne font que conjecturer; qu'ils ne l'aient pas tué, c'est sûr,

**158.** car Allah l'a élevé vers Lui, Allah est Puissant et Sage.

**159.** En vérité, il n'est personne parmi les gens du Livre qui ne croira en Jésus tel qu'il fut avant sa mort<sup>(1)</sup>. Mais au Jour de la Résurrection, il viendra témoigner contre eux.

**160.** C'est à cause de leur iniquité que Nous avons interdit aux Juifs les bonnes nourritures qui étaient licites pour eux. C'est aussi parce que, souvent, ils incitaient les gens à se détourner de la voie d'Allah,

وَبَكَفَرِهِمْ وَقَوْلِهِمْ عَلَىٰ مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا ﴿١٥٦﴾

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَىٰ ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَبِئْسَ مِنَّهُمْ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا ﴿١٥٧﴾

بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا ﴿١٥٨﴾

وَإِنَّ مِنَ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا ﴿١٥٩﴾

فَيُظَلِّمُونَ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا ﴿١٦٠﴾

(1) Il s'agit de la mort des gens du Livre pour certains exégètes et de celle de Jésus pour d'autres.

**161.** qu'ils pratiquaient l'usure alors qu'elle leur était prohibée et qu'ils s'emparaient des biens d'autrui par des procédés frauduleux. C'est ainsi que Nous ménageons, pour les mécréants parmi eux, un tourment douloureux.

**162.** Mais les grands savants parmi eux et ceux qui ont la foi croient en la Révélation qui t'est faite ainsi qu'à celles reçues par les Prophètes avant toi; ils accomplissent la prière, s'acquittent de l'aumône et croient en Allah et au Jour Dernier. A ceux-là, Nous réservons une rétribution considérable.

**163.** Nous t'avons fait une révélation comme Nous en avons fait à Noé et aux Prophètes après lui. Nous l'avons faite aussi à Abraham, Ismaïl, Isaac, Jacob, aux Asbat<sup>(1)</sup>, à Jésus, à Job, à Jonas, à Aaron et à Salomon. Nous avons donné les Psaumes à David.

**164.** [Comme Nous avons fait révélation] à d'autres Messagers dont Nous t'avons cité certains, alors que Nous ne t'en avons pas cité d'autres. Aussi, Allah a-t-Il effectivement parlé à Moïse.

**165.** Tous ces Messagers annoncent de bonnes nouvelles et avertissent les hommes afin que

وَأَخَذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ  
أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ  
مِنْهُمْ عَذَابًا أَلِيمًا ﴿١٦١﴾

لَكِنِ الرَّاسِخُونَ فِي الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُونَ  
يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِنْ قَبْلِكَ  
وَالْمُقِيمِينَ الصَّلَاةَ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ  
وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَئِكَ  
سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا ﴿١٦٢﴾

\* إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ  
وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ  
وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ  
وَأَلْسَابِطَ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ  
وَهَارُونَ وَسُلَيْمَانَ وَءَاتَيْنَا دَاوُدَ زَبُورًا ﴿١٦٣﴾

وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ  
وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ  
مُوسَى تَكْلِيمًا ﴿١٦٤﴾

رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ  
لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ

(1) cf. sourate 2, verset 136.

ceux-ci, après avoir reçu le message des Envoyés, n'aient plus d'excuses à invoquer vis-à-vis d'Allah. Allah est Puissant et Sage.

**166.** Allah Lui-même atteste l'authenticité de ce qu'Il t'a révélé; une émanation de Sa science; les anges aussi en témoignent bien qu'Allah soit Suffisant comme Témoin.

**167.** Ceux qui ne croient pas eux-mêmes et qui détournent les autres de la voie d'Allah, vont trop loin dans leur égarement.

**168.** En effet, ceux qui demeurent dans l'impiété et qui commettent l'iniquité n'auront plus à espérer le Pardon d'Allah, ni à se faire guider par Lui sur le bon chemin.

**169.** Ils seront seulement dirigés sur le chemin de la Géhenne où ils vivront à jamais le supplice éternel; ce qui est bien aisé pour Allah.

**170.** Ô vous humains! Voilà que l'Envoyé [d'Allah] est venu à vous pour délivrer un message de vérité, émanant de votre Seigneur. Croyez-le, cela vaudra beaucoup mieux pour vous. Si vous le rejetez, [qu'importe]! Allah détient l'empire des cieux et de la terre! Allah est Omniscient et Sage.

**171.** Ô gens du Livre! Ne soyez pas outranciers en matière de

عَزِيزًا حَكِيمًا ﴿١٦٥﴾

لَكِنَّ اللَّهَ يَشْهَدُ بِمَا أَنْزَلَ إِلَيْكَ أَنْزَلَهُ وَيَعْلَمُ ۗ  
وَالْمَلَائِكَةُ يَشْهَدُونَ وَكَفَى بِاللَّهِ  
شَهِيدًا ﴿١٦٦﴾

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ  
اللَّهِ قَدْ ضَلُّوا ضَلَالًا بَعِيدًا ﴿١٦٧﴾

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ  
لِيَغْفِرْ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا ﴿١٦٨﴾

إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا  
وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا ﴿١٦٩﴾

يَأْتِيهَا النَّاسُ قَدْ جَاءَهُمُ الرُّسُولُ بِالْحَقِّ مِنْ  
رَبِّكُمْ فَتَأْمِنُوا خَيْرًا لَكُمْ وَإِنْ  
تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ  
وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٧٠﴾

يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ

dogmes. Ne dites sur Allah que la vérité. Le Messie, Jésus, fils de Marie, est seulement un Messager d'Allah, Son verbe qu'Il a projeté en Marie. Un Esprit émanant de Lui. Croyez donc en Allah et en Ses Messagers, ne parlez pas de la Trinité, cessez d'y croire, cela vaudra mieux pour vous ; Allah est un Dieu unique; à Lui ne plaise d'avoir un fils, à Lui appartient tout ce qui est dans les cieux et tout ce qui est sur terre, Lui Seul suffit à tout.

172. Le Messie, Jésus, fils de Marie ne dédaigne pas d'être un humble serviteur d'Allah, pas plus que les anges proches d'Allah. Ceux qui, par orgueil, dédaignent Lui rendre le culte, seront tous ramenés vers Lui pour être jugés.

173. Ceux qui auront cru et accompli des œuvres pies recevront leur juste rétribution avec un surcroît de faveur d'Allah. Quant à ceux qui se seront détournés par dédain et orgueil, ils seront voués à un châtement douloureux et ils ne trouveront ni allié ni protecteur.

174. Ô vous humains! Une preuve décisive vous est parvenue de votre Seigneur: Nous avons fait descendre vers vous une lumière éclatante.

175. Ceux qui croient en Allah

وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا  
الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ  
وَكَلَّمْتُهُ بِالْقَنَاءِ إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ  
فَعَامِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةً  
إِنَّهُمُ أَحْيَا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ  
سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي  
السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ  
وَكَيْلًا ﴿١٧٢﴾

لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا  
لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ  
يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ  
فَسَيَحْشُرُهُمُ إِلَيْهِ جَمِيعًا ﴿١٧٣﴾

فَأَمَّا الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ  
فَيُوفِيهِمْ أَجْرَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ  
فَضْلِهِ ؕ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا  
وَأَسْتَكْبَرُوا فَيَعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا  
وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا  
وَلَا نَصِيرًا ﴿١٧٤﴾

يَأْتِيهَا النَّاسُ قَدْ جَاءَهُمْ بُرْهَانٌ مِنْ رَبِّكَ  
وَأَنْزَلْنَا إِلَيْكُمْ نُورًا مُبِينًا ﴿١٧٥﴾

فَأَمَّا الَّذِينَ ءَامَنُوا بِاللَّهِ وَعَمَّصُمُوا بِهِ



et s'attachent à Sa protection, Il les fera admettre dans Sa grâce, les comblera de Ses faveurs et les guidera vers Lui par le droit chemin.

**176.** Ils t'interrogent [sur la succession], dis-leur: «Voici ce qu'Allah prescrit au sujet de l'héritage des collatéraux. Si quelqu'un meurt sans enfants, ne laissant qu'une sœur, celle-ci aura droit à la moitié de la succession; le frère, lui, héritera toute la succession d'une sœur qui meurt sans postérité. Si le défunt laisse deux sœurs, elles auront les deux tiers de l'héritage; s'il laisse des frères et sœurs, ils se partageront la succession: la part du frère étant le double de celle de la sœur.» Allah vous expose clairement ces détails pour que vous ne soyez pas égarés. Allah est Omniscient.

فَسَيَدْخُلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ  
وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمًا ﴿١٧٦﴾

يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ  
إِنِ امْرَأَةٌ آهْلًا لِّبَسْلِ لَهٗ، وَوَلَدٌ وَلَهُ أُخْتٌ  
فَلَهَا نِصْفُ مَا تَرَكَ وَهُوَ يَرِثُهَا إِن لَّمْ يَكُنْ  
لَهَا وَلَدٌ فَإِن كَانَتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ  
مِمَّا تَرَكَ وَإِن كَانُوا إِخْوَةً رِّجَالًا وَنِسَاءً  
فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثِيَيْنِ يُبَيِّنُ اللَّهُ  
لَكُمْ أَن تَضِلُّوا وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ  
عَلِيمٌ ﴿١٧٦﴾

